

1. நிதிக்கூற்றுக்கள்
1.1 மறுப்பு அபிப்பிராயம்

இலங்கை ஜுடோ சங்கத்தின் (“சங்கம்”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடங்கலாக நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டம் மற்றும் மற்றும் 1993 இன் 47 ஆம் இலக்க (திருத்தப்பட்ட) விளையாட்டு அதிகாரச்சட்டத்தின் 9 ஆம் பிரிவினால் திருத்தப்பட்ட 1973 இன் 25 ஆம் இலக்க விளையாட்டு அதிகாரச்சட்டத்தின் 21 (அ) பிரிவு என்பவற்றின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புகள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

சங்கத்தின் நிதிக்கூற்றுக்கள் மீது நான் அபிப்பிராயம் தெரிவிக்கவில்லை. 1.5 ஆம் பந்தியில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முக்கியத்துவத்தின் காரணமாக, இந்நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமான கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவான மற்றும் பொருத்தமான கணக்காய்வு சான்றுகளைப் பெற்றுக் கொள்வதற்கு எனக்கு முடியாதுள்ளது.

1.2 மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் மறுக்கப்படுகின்றது.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய விடயங்களின் அடிப்படையில் நிதி நிலைமைக்கூற்றில், நிதிச்செயலாற்றல் கூற்றிலும் காசுப்பாய்ச்சல் கூற்றில் உள்ளடக்கப்பட்ட பொருண்மையான உருப்படிகள் மாற்று முறைமைகள் மூலம் உறுதிப்படுத்துவதற்கு அல்லது மெய்மையாய்வு செய்வதற்கு முடியாதிருந்தது.

இந்த விடயங்களின் காரணமாக, நிதி நிலைமைக் கூற்றில், நிதிச் செயலாற்றல் கூற்றிலும் காசுப் பாய்ச்சல் கூற்றிலும் உள்ள பெறுமதிகள் அல்லது உருப்படிகளில் அறிக்கையிடப்பட்ட அல்லது அறிக்கையிடப்படாத பெறுமதிகள் அல்லது கொடுக்கல் வாங்கல்கள் எதனையும் சீராக்கம் செய்வது அவசியமானதென நிச்சயிக்க முடியாதுள்ளேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க (எஸ்எம்ஈஎஸ் களுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்) தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, சங்கத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது சங்கத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும்

சங்கம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

சங்கத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சங்கத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க சங்கத்தின் நிதிக்கூற்றுக்கள் மீது கணக்காய்வாளரின் அறிக்கையை வழங்குதல் எனது பொறுப்பாகும். எவ்வாறாயினும், இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களின் காரணமாக இந்நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமான கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான ஒரு அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவானதும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முடியாதுள்ளேன்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் போது விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் ஏனைய மூலங்களிலிருந்து பெறப்பட்ட ரூபா 20,576,991 தொகையானது சங்கத்தின் வருமானமாக இனங்காணப்பட்டிருக்கவில்லை. இதன் விளைவாக, மீளாய்வாண்டின் வருமானம் சமனான தொகையால் குறைவாகக் காட்டப்பட்டுள்ளது.	இந்தத் தொகையானது சங்கத்தின் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படாதமையால், வருமானமாகக் காட்டப்படவில்லை.	கணக்கீட்டுக் காலப்பகுதிக்குரிய வருமானம் சரியாக இனங்காணப்பட்டு, கணக்குகளில் பதிவு செய்யப்பட வேண்டும்.

1.5.2 கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படாத ஆவணச் சான்றுகள்

விடயம்	பெறுமதி ரூபா	சமர்ப்பிக்கப்படாத சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
ஜூடோ கட்டிடம் மற்றும் தளத்தின் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு	10,489,340	பற்றுச்சீட்டுக்கள், ரசீதுகள், வேலை நிறைவுச் சான்றிதழ், கையளிப்பு மற்றும் பொறுப்பேற்புச் சான்றிதழ்கள் போன்ற ஆவணச் சான்றுகள் சமர்ப்பிக்கப்படவில்லை.	கருத்துரை கிடைத்திருக்கவில்லை.	கொடுப்பனவுகளின் சரியான தன்மையைச் உறுதிப்படுத்துவதற்கு சகல ஆவண சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்தவ தீர்மானங்கள் என்பவற்றுடனான இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள் பிரமாணங்கள் என்பவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2024 மே 03 ஆம் திகதிய 2382/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 2024 இன் 01 ஆம் இலக்க தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பிரமாணங்கள்			
(i) பகுதி II இன் பிரிவு 3(1)(i)	சங்கத்தின் யாப்பானது ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து 03 மாதங்களுக்குள் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் பதிவு செய்வதற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	இலங்கை ஜுடோ சங்கத்தின் யாப்பானது சட்டத் தடைகள் காரணமாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வில்லை.	சங்கம் விளையாட்டு பிரமாணங்களுக்கு இணங்க செயற்பட வேண்டும்.
(ii) பகுதி III இன் பிரிவு 6 (xx)(அ)	பிரதான அங்கத்துவ விளையாட்டுச் சங்கங்கள் மற்றும் பிராந்திய விளையாட்டுச் சங்கங்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை மற்றும் கண்காணிப்பதற்கு வசதியளிக்கும் அறிக்கைகள், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	சம்பந்தப்பட்ட அறிக்கைகள் விளையாட்டு அபிவிருத்திப் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்படும்.	சங்கம் விளையாட்டு பிரமாணங்களுக்கு இணங்க செயற்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு
2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான சங்கத்தின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 509,114 ஆன பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான மிகை ரூபா 23,317,309 ஆக இருந்தது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 23,826,423 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இந்த பின்னடைவுக்கு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சர்வதேச ஜுடோ சம்மேளனத்திடமிருந்து (IJF) கிடைக்கப்பெறும் நன்கொடைகள் ரூபா 21,971,860 இனால் குறைவடைந்தமை பிரதான காரணமாகும்.

3. செயற்பாட்டு மீளாய்வு
3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
மாகாண, மாவட்ட மற்றும் பிராந்திய மட்டங்களில் ஜூடோ விளையாட்டின் முன்னேற்றத்திற்காகத் தேவையான தகவல்களை வழங்குவதற்காக முறையான தரவுக் கட்டமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை. இதனால், இது இலங்கையில் ஜூடோ விளையாட்டின் முன்னேற்றத்திற்கு பாதகமாக தாக்கமளித்திருந்தது.	எதிர்காலத்தில் ஒரு முறையான தரவுக் கட்டமைப்பொன்று ஸ்தாபிக்கப்படும்.	சங்கத்தினால் ஒரு முறையான தரவுக் கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

3.2 தொழிற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2024 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு நாட்காட்டியின்படி, மீளாய்வாண்டினுள் 17 சர்வதேசப் போட்டிகள் மற்றும் 10 தேசியப் போட்டிகள் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறான போதிலும், உண்மையான செயலாற்றல் கணக்காய்வுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	அனுசரணை கிடைக்கப் பெறாமை காரணமாகத் திட்டமிடப்பட போட்டிகள் நடாத்தப்படவில்லை.	சங்கம் திட்டமிட்ட போட்டிகளைத் தவறாது நடாத்துதல் வேண்டும்.

3.3 மோசடித் தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டினுள் சர்வதேசப் போட்டிகளுக்காக ரூபா 2,880,644 தொகையானது செலவிடப்பட்டிருந்த போதிலும், சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றிய வீரர்கள் மற்றும் உத்தியோகத்தார்கள் பற்றிய விபரங்கள், அந்த வீரர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்காக பெறப்பட்ட தெரிவுக் குழுவின் பரிந்துரைகள், பங்குபற்றியோருக்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரிடமிருந்து பெறப்பட்ட அனுமதி மற்றும் பங்குபற்றியவர்கள் நாட்டிற்குத் திரும்பி வந்துள்ளனர் என்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றுகள் என்பன சங்கத்தினால் கணக்காய்வுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	சங்கத்திற்கு முன்னாள் மற்றும் நிறைவேற்றுக் குழுவினால் சம்பந்தப்பட்ட தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	சகல ஆவண சான்றுகளும் கணக்காய்வுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.